

July 03, 2023

National Stock Exchange of India Limited	BSE Limited
Exchange Plaza	Phiroze Jeejeebhoy Towers
Bandra Kurla Complex (BKC)	Dalal Street
Bandra (east)	Mumbai – 400001
Mumbai - 400051	
Symbol: EQUITASBNK	Scrip Code No:543243

Dear Sir

Sub: Newspaper Advertisement on Seventh Annual General Meeting (AGM) of the Bank

Pursuant to Regulation 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the copies of advertisements published in Business Standard and Makkal Kural (in all editions) on July 03, 2023, inter-alia notifying the Seventh AGM of the Bank scheduled on August 29, 2023 and procedure for registration/updation of e-mail addresses.

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully, For **Equitas Small Finance Bank Limited**

DND BANKI

Ramanathan N Company Secretary



'19 redux? Ajit breaks ranks, takes oath as Maha Dy CM

Says will fight future polls on NCP symbol; Sharad Pawar says 'will decide action'

ARCHIS MOHAN New Delhi, 2 July

7 ithin 10 days of 15 parties resolving in Patna that they would fight the 2024 Lok Sabha elections unitedly against the Bharatiya Janata Party (BJP), Sharad Pawar-led Nationalist Congress Party (NCP) suffered a split on Sunday, with his nephew Ajit Pawar being sworn in as a deputy chief minister in the BJP-Shiv Sena coalition government

Eight other NCP MLAs, including senior leader Chhagan Bhujbal, the party's OBC face, took oath as ministers at a ceremony at Raj Bhavan in Mumbai in the afternoon. Sources in the Rai Bhavan told PTI that Aiit had the support of 40 of the NCP's 53 MLAs and six of its nine MLCs. This is the fifth occasion -- including once in 2019 when he staged a late-night coup only to return to his uncle's fold later -- that he has been appointed a deputy CM.

The party's Rajya Sabha MP and working president Praful Patel, considered close to the senior Pawar, attended the oath-taking ceremony. The split in the NCP comes amid speculation of a reshuffle of the Union Cabinet where the BJP may give representation to several of its allies, including those from Maharashtra Chief Minister Eknath Shinde-led Shiv Sena and the Ajit Pawar-led NCP faction. Elections to the 288-member state Assembly are due in October 2024.

The development was a jolt to the leadership of Sharad Pawar, who had tried to prevent such an eventuality in May when he guit as party chief only to take back his resignation days later after party leaders and workers protested. He and his daughter Supriya Sule attended the June 23 Patna meeting of the opposition parties.

Sharad Pawar in the evening said he would rebuild the party and announced a party meeting on July 5. The Congress would also get its legislators together in a couple of days.

Sanjay Raut of the Uddhav Thackerayled Shiv Sena faction said the BJP's desperation to split the NCP betrayed that the Eknath Shinde-Devendra Fadnavis government was unstable. Opposition leaders said the events were further proof of the BJP's misuse of central probe agencies. They pointed to Prime Minister Narendra Modi's speech in Bhopal on Tuesday during which he listed alleged scams involving leaders of opposition parties, including that of the deputy chief ministers.'



Maharashtra Governor Ramesh Bais (centre) with Deputy Chief Minister Ajit Pawar (right) during a ceremony at Raj Bhayan, in Mumbaj, on Sunday, Maharashtra Chief Minister Eknath Shinde (left) and Deputy CM Devendra Fadnavis are also seen PHOTO: PTI

MAHARASHTRA'S 4 SWEARING-INS SINCE 2019

Year	CM	Deputy CM
November 23, 2019	Devendra Fadnavis (BJP)	Ajit Pawar (NCP)
December 30, 2019	Uddhav Thackeray (MVA)	Ajit Pawar (NCP)
June 30, 2022	Eknath Shinde (Shiv Sena)	Devendra Fadnavis (BJP)
July 2, 2023	Eknath Shinde (Shiv Sena)	Ajit Pawar (NCP)

NCP leadership. On June 10, on the 25th foundation day of the NCP. Sharad Pawar appointed Sule and Patel as working presidents. While Sule was seen as the successor idents. While Sule was seen as the successor of 82-year-old party patriarch, Ajit — who BiharCM meets had run the party in Maharashtra and was the leader of the opposition in the Maharashtra Assembly — was not entrusted with any responsibility.

Addressing reporters after taking the Fanned by the leaders of the Bharativa oath, Aiit said there was no split in the NCP and it would contest all future elections on the NCP's name and symbol. "If we can go with the Shiv Sena, we can go with the BJP, as well. The same thing happened in Nagaland," he said. In Nagaland, the NCP decided its six MLAs would support the NDPP-BJP government. The Cabinet portfolios will be announced in a couple of days, he said. Apart from Ajit and Bhujbal, others sworn in as ministers were Dilip Walse Patil, Hasan Mushrif, Dhananjay Munde, Aditi Tatkare, Dharmarao Atram, Anil Patil, and Saniav Bansode.

Maharashtra CM Shinde said, "When a deserving party worker (Ajit) gets a secondary role, such things happen...Now the double engine government has a third engine. The state will sprint (on the path of development). Now, we have one CM and two to him and the BJP.

Amid rumours. party MPs, MLAs

Janata Party (BJP) and its allies, the events in Mumbai triggered speculation in Patna that a similar fate awaited Bihar Chief Minister Nitish Kumar's party, the Janata Dal (United). On Friday, Kumar met legislators of his party individually. He is also in the process of meeting his party's Lok Sabha and Rajya Sabha MPs. JD(U) leaders said the meetings were to prepare for the forthcoming Bihar Assembly session and the monsoon session of Parliament.

However, BJP Rajya Sabha MP Sushil Kumar Modi said Kumar was nervous as the JD(U) would soon disintegrate. Rashtriya Lok Janata Dal leader Upendra Kushwaha, who was earlier in the JD(U). claimed the JDU was on the cusp of merging with the Rashtriya Janata Dal (RJD) and several JD (U) leaders had reached out

HDFC branches to offer full services 'in phases'

Mumbai, 2 July

The 523 branches of mortgage lender Housing Development Finance Corporation (HDFC) will not start accepting deposits or handle cash like HDFC Bank branches immediately after their merger on July 1. Instead, those branches would offer full services in phases, sources in the bank said.

Following the merger of HDFC and HDFC Bank, 523 branches of HDFC would be added to HDFC Bank's 7.821 branches (as of March 31, 2023), taking the total branch tally to 8,344.

This is because the size of most HDFC branches is smaller than typical HDFC Bank branches. In fact, of the 523 HDFC branches, more than 450 are service centres.

HDFC branches work on the concept of a hub and spoke model, in which, many service centres operate around one proper branch, a source said. "All the major approvals come from the hub, while the majority of the branches are only for customer interaction," the source added. In Mumbai, for example, there are only three proper branches of HDFC - rest all are service centres.

In addition, most of these service centres need to be equipped for handling cash, another source pointed out.

According to the Reserve Bank of India (RBI)'s mandate, a banking outlet must offer services like encashment of cheque, cash withdrawal, and accept deposits, among other things.

The RBI had relaxed branch authorisation norms significantly as domestic commercial banks are spared from taking prior approval for opening branches if 25 per cent of the branches in a year are opened in unbanked rural centres.

According to the RBI's definition, an 'Unbanked Rural Centre' (URC) is a rural (Tier-5 and -6) centre that does not have a core banking solution-enabled 'Banking Outlet' of a scheduled commercial bank, a small finance bank, a payments bank, or a regional rural bank, nor a branch of local area bank, or licensed co-operative bank for carrying out customer-based banking transactions.

Integration was a key area that both the organisations realised since the merger was announced in April 2022. There were 32 panels or tracks set up under a group of six top management executives - three from each organisa-

Lending to infra sector tumbles to 1.8% in May

The pace of lending to the infrastructure

in May, 2023 compared to 9.8 per cent in

May, 2022. Within the segment, the growth

in loans to the power sector was at 0.3 per

cent YoY in May 2023, down from 9.3 per

cent in May 2022. The RBI data showed that

outstanding credit to power sector stood at

ABHIJIT LELE

to hedge their risks. The

involvement of institutional

investors, such as hedge funds,

further depth to the market.

The ICE has one of the most

thriving carbon credit portfo-

lios, said sources. However,

there are lots of challenges in

futures. "Currently, there is

hardly any platform that offers

futures contracts, as the price

discovery mechanism has not

evolved. Whatever futures con-

parties, say a manufacturing

giant and a renewable energy

company. There is currently no

platform for forward contracts

in the carbon credit trading

ket, it is difficult to have futures

contracts," said a sector expert. The Centre recently approved

the formation of India's first

domestically regulated carbon

sector, including power and roads, fell sharply to 1.8 per cent year-on-year (YoY)





Keki, Karnad to join HDFC Bank board

MANOJIT SAHA Mumbai, 2 July

The Board of HDFC Bank has approved the appointment of Keki Mistry (pictured top left) and Renu Karnad (top right) as additional nonexecutive directors of the bank, and V Srinivasa Ranjan as its executive director. Mistry was the chief executive officer and vice chairman of HDFC which merged with the bank on July 1. 2023. Karnad has been the managing director of HDFC since 2010.

Ranjan was the executive director and chief financial officer of HDFC.

Mistry has been appointed to the board of the bank with effect from June 30, 2023, while Karnad joined from the effective date of the merger of HDFC and HDFC Bank, which is July 1, 2023. Both Mistry and Karnad's

appointments are subject to shareholders' approval. Ranjan has been appointed as the executive director (whole-time director) for three years from the date of the Reserve Bank of India's approval. Subsequently, the shareholders' approval will be taken

"Once the RBI approves the application, the Board will consider his appointment, subject to the shareholders' approval," HDFC Bank said. The merger of HDFC with HDFC

Bank created a banking behemoth with a market cap of \$180 billion. According to the share swap scheme shareholders of HDFC will receive 42 shares of HDFC Bank (each of face value of ₹1), for 25 shares held in HDFC Limited (each of face value of ₹2), and the equity share(s) owned by HDFC Limited in HDFC Bank will be extinguished, according to the Scheme.

tion. From HDFC Bank, the team was headed by Deputy Managing Director Kaizad Bharucha, with CFO Srinivasan Vaidyanathan and V Chakrapani, group head, internal audit and quality initiatives, being the other two members.

HDFC's team was helmed by Managing Director Renu Karnad. It also had Chief Financial Officer V S Rangan. and Company Secretary Ajay Agarwal. Sources said technology is one key

challenge for the integration process

related issues in the past, which attracted RBI's wrath. HDFC Bank was not allowed to onboard new credit customers and barred from launching new digital initiatives following repeated outages in its mobile banking and internet banking platforms.

given that the bank faced technology-

While integration of most functions started around five-six months back, the process of technological integration started much earlier.

Chand now MD & CEO

KERALA WATER AUTHORITY

Tender No: (1)89/2023-24/KWA/PHC/D2/TVM (2)77/2023-24/KWA/PHC/D3/TVM/RT1 (1) J.JM- Parassala Panchayath- Supplying and Laying 200 mm DI K9 Pipe from WTP vandichira to Kodavilakom OHSR (2) KIIFB- CWSS to Kallara and Pangode- Replacing 350 mm AC transmission cum distribution main from Chamavila - Nellimukku with 350 mm DI K9 pipe and 250 mm AC pipe along KT Kunnu - Pattara road with 250 mm DI K9 pipe. General Civil Work.
EMD: Rs. (1) 50,000/- (2) 1,00,000/- Tender fee: Rs. (1) 6,508/- (2) 9,759/- Last Date for submitting Tender: 14.07 2023 03,000 mm

Phone: 0471-2322303, Website: www.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in

KERALA WATER AUTHORITY

e-Tender NoticeTender No: 165,167,168/2022-23/KWA/PHC/D1/TVM (RT2),78/2023-24/KWA/PHC/D4/TVM(RT1 (1,2,3,) JJM-PWD Road Restoration- JJM work in Andoorkonam, Mangalapuram, Vamanapuram Nellanad and Manickal panchayaths, AMRUT 2.0-Supplying and Laying 400mm D1 K9 Pumpin main from Uloor Pumping station to stilling chamber. EMD: Rs. 1.00.000/- for each.

Phone: 0471-2322303. Website: www.kwa.kerala.gov.in. www.etenders.kerala.gov.in



EQUITAS SMALL FINANCE BANK LIMITED
Regd. Office: 4th Floor, Phase II, Spencer Plaza, 769, Mount Road, Anna Salai,
Chennai-600002. Ph: + 91 44 4299 5000 Email: cs@equitasbank.com

Notice for the Attention of Shareholders of the Bank SEVENTH ANNUAL GENERAL MEETING OF EQUITAS SMALL FINANCE BANK LIMITED AND INFORMATION ON RECEIVING NOTICE & ANNUAL REPORT The Seventh Annual General Meeting (AGM) of the Bank will be held on Tuesday, August 29, 2023 at 04.30 P.M. I.S.T

through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder, the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI Circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, read with the General Circulars Nos. 20/2020, 20/2021, 02/2022, 10/2022 dated 5 May 2020 14 December 2021, 5 May 2022 and 28 December 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA") (hereinafter collectively referred to as "the Circulars") for holding of AGM through VC / OAVM, to transact the businesses as set out in the

In compliance with the above circulars, the electronic copies of Notice of the Seventh AGM along with the Annual report of 2022-23 will be sent only to the registered e-mail addresses of the shareholders available with the Bank / Depository Participant(s) and will also be made available on the websites of the Bank https://ir.equitasbank.com/, the stock exchanges viz., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com. The requirement to send physical copies of the Notice of the AGM along with the Annual report of FY 2022-2023 to shareholders holding physical shares and those who have not registered their email addresses has been dispensed with for the ensuing Annual General Meeting in accordance with the aforesaid SEBI and MCA Circulars. Manner of registering / updating email addresses is as below:

1. Members who have not registered their email addresses and mobile numbers till date are requested to register the same in respect of shares held in dematerialised mode with their relevant Depositories through their Depository Participants 2. Physical shareholders are hereby notified that based on SEBI Circular no: SEBI/HO/MIRSD/MIRSD-PoD-1/P/CIR, 2023/37 dated March 16, 2023, all holders of physical securities in listed companies shall register the postal address with PIN for their corresponding folio numbers. It shall be mandatory for the security holders to provide mobile number Moreover, to avail online services, the security holders can register é-mail ID. Holder can register/update the contact details through submitting the requisite ISR 1 form along with the supporting documents.

ISR 1 Form can be obtained by visiting the link: https://ris.kfintech.com/clientservices/isc/default.aspx ISR Form(s) and the supporting documents can be provided by any one of the following modes:

a) Through 'In Person Verification' (IPV): the authorized person of the RTA shall verify the original documents furnished by the investor and retain copy(ies) with IPV stamping with date and initials or

b) Through hard copies which are self-attested, which can be shared on the address below:

KFIN Technologies Limited, Selenium Building, Tower-B, Plot No 31 & 32, Financial District, Nanakramguda Serilingampally, Hyderabad, Rangareddy, Telangana - 500 032

c) Through electronic mode with e-sign by visiting the link: https://ris.kfintech.com/clientservices/isc/default.aspx# Detailed FAQ can be found on the link: https://ris.kfintech.com/faq.html

For more information on updating the email and Mobile details for securities held in electronic mode, please reach out to the

respective DP(s), where the DEMAT a/c is being held. 3. After due verification, the Bank will forward the login credentials to the registered email addresses along with the Notice of 7th AGM and Annual Report of 2022-23.

4. The Bank will be providing remote e-voting facility to all its Members to cast their vote on the businesses as set forth in the Notice of the Seventh AGM. Additionally, during the AGM, the Bank will be providing the facility of e-voting through e-voting system. The elaborate instructions of the process of e-voting including the procedure for participation of Members holding shares in physical form and Members who have not registered their email addresses, through remote e-voting or e-voting system during the AGM will be provided as part of the Notice of the Seventh AGM.

5. Shareholders may note that the Board of Directors in their meeting held on May 05, 2023, has recommended a dividend of Re. 1/- per equity share. The record date for the purpose of dividend for the financial year ended March 31, 2023 is July 28, 2023. The dividend, once approved by the shareholders in the ensuing AGM will be paid electronically within the statutory timelines through various online transfer modes to those shareholders who have updated their bank account details. Fo shareholders who have not updated their bank account details, dividend warrants/ demand drafts/ cheques will be sent to their registered address. To avoid delay in receiving dividend, shareholders are requested to update their KYC with thei depositories (where shares are held in dematerialized mode) and with the Bank's RTA (where shares are held in physica mode) to receive dividend directly into their bank account on the payout date.

6. Shareholders whose shareholding is in dematerialized mode are requested to notify any change in address or bank account details to their respective Depository Participant(s). Shareholders whose shareholding is in physical mode are requested to opt for the Electronic Clearing System (ECS) mode to receive dividend on time in line with the Circulars Members are requested to note the following contact details for addressing queries / grievances, if any:

Mr. Ramanathan N, Company Secretary, Equitas Small Finance Bank Limited, 4th Floor,

Place : Chennai

Date : July 1, 2023

Phase-II, Spencer Plaza, 769, Mount Road, Anna Salai Chennai - 600 002. Phone: +91 44 42995000: Fax: +9144 42995050, Email: cs@equitasbank.com

KFIN Technologies Limited,

Selenium Tower B, Plot No 31-32, Gachibowli Financial District Nanakramguda, Hyderabad-500032 Toll Free Number- 1800-309-4001

Email: einward.ris@kfintech.com

For Equitas Small Finance Bank Limited Sd/- Ramanathan N, Company Secretary

Carbon...

Companies can mitigate their risk when such assets are added to their portfolio as car-

'TMB didn't file details of ₹3K cr on tech glitch'

After the income-tax department indicated that the Tamilnad Mercantile Bank (TMB) did not provide the complete details of transactions worth up to ₹3,610 crore, sources told Business Standard that this was due to a technical glitch. "The department reviewed all the transactions of the last three years. It has now uploaded documents," the person said. SHINE JACOB

of Bank of Baroda Debadatta Chand assumed charge as the managing director and chief executive

officer of Bank of Baroda on Saturday. He takes over from Saniiv Chadha. whose tenure ended on June 30. Meanwhile, the bank plans to sell up to 49 per cent stake in its arm BOB Financial Solutions. It has floated a Request for Proposal for a strategic investor, a bank **MANOJIT SAHA & AGENCIES** official said.

FROM PAGE 1

₹6.17 trillion in May.

EV...

"The electric two-wheeler segment, which accounts for 55 per cent of India's EV industry, is facing pressure to cut the cost of electric scooters. The impact of subsidy reduction on EVs is particularly pronounced in this segment, because buyers have limited purchasing power and may opt for petrol-driven twowheelers, given the circumstances," he said. In this case, the consumer will not have to tracts are there are between two buy the battery with the vehicle. But it would be more like battery-as-a-service (BaaS). The NITI Aayog said in its draft report last year: "Battery swapping falls under the broader market. There are ongoing umbrella of Battery as a Service efforts, but in a voluntary marbusiness models which involve users purchasing an EV without the battery, which significantly lowers upfront costs, and paying a regular subscription fee (daily, weekly, monthly, market. (With inputs from PTI) etc.) to service providers for battery services throughout the vehicle lifetime." Lohia also said the Centre needed to work out the GST implications of such a move. EVs come under the 5 per cent slab, whereas service providers of batteries will fall under a different one. Sohinder Gill, director general of the Society of Manufacturers of Electric Vehicles and CEO of Hero Electric, said if implebatteries from EVs could prove to be a game-changer because India was a cost-conscious market. But it needs battery standardisation so that a single battery can fit several brands.

HDFC...

"After the merger, we estimate passive trackers to own about 11 per cent of the company. American depository receipt holders to own 13.7 per cent, retail and high networth investors to own 10.5 per cent, insurance companies to own 8.25 per cent, and about 55 per cent mented properly, decoupling held by active investors," says analyst Brian Freitas, a New Zealand-based analyst with Periscope Analytics. LTIMindtree is expected to be added to the Nifty index. The information technology major could witness inflows of ₹1,630 crore from passive trackers, estimates Freitas, who publishes on Smartkarma.

LTIMindtree could be replaced by either Jindal Steel & Power or TVS Motor in the bon prices fluctuate. Some Nifty Next 50 Index. JSW Steel studies show that, globally, car-could get added to the Sensex,

bon credit futures are used by which could result in a passive petroleum products and also financial market participants buying of nearly ₹1,400 crore. While there won't be any immediate changes to the Bank Nifty Index, the weight of pension funds, etc, has given the merged entity, however, case analysis is needed to will be capped, resulting in a churn of ₹2,367 crore at the time of the merger implementation, observes Freitas.

launching carbon credit

"India can look to be more flexible in most labour-intensive industrial products as it is more competitive than the

for most electronic products, like mobile phones, where import content may exceed 90 per cent. However, a case-byallow such flexibility," he said. The official quoted earlier said that while the EU was asking for 95 per cent tariff elimination from India, India was not ready for it. "However, the EU is ready to provide 100 per cent tariff elimination as a majority of their items anyway have zero tariffs," he added.

EU. It may do the same for More on business-standard.com

BS SUDOKU # 4014 4 8 3 6 9 4 3 2 8 4 5 9 2 5 6 8

SOLUTION TO #4013

7 4 6 8 5 1 3 2 9 9 2 3 6 7 4 8 5 9 4 8 7 6 1 4 8 1 5 7 6 9 3 2 9 7 8 6 1 5 5 7 3 4 6 9 8 1 2 3 6 4 2 8 9

Very Hard: **** **Solution tomorrow**

HOW TO PLAY Fill in the grid so that

every row, every column and every 3x3 box contains the digits 1 to 9

''மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடக அரசை வலியுறுத்துங்கள்": ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

துணை முதலமைச்சரின் பேட்டிக்கு கண்டனம்

மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்ட<u>ி</u>ற்கு முயற்சிப்பகாக கூறும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது**:**–

கர்நாடகத்தில் பல அணைகள் கட்டப்பட்டபோது வேடிக்கை பார்த்தது, காவேரி நதிநீர்ப் பிரச்சனை நீதிமன்றத்தில் தொடர்பாக உச்ச தொடுக்கப்பட்ட வழக்கினை திரும்பப் பெற்றது, காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது, மத்திய ஆட்சியில் இருந்து கொண்டே காவேரி நடுவர் நீதிமன்ற இறுதித் கீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது கர்நாடக**த்**திற்கு சாககமான நிகழ்வுகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதன் காரணமாக, தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டி**ற்**கு பாதகமான நடவடிக்கைகள<u>்</u> எடுப்பகை அண்டை மாநிலங்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

மாநிலமான அண்டை ஆட்சிப் பொறுப்பில் கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கின்ற தமிழ்நாட்ட<u>ி</u>ற்கு செய்ய எதையும் சாககமாக முடியவில்லை. மாறாக, தி.மு.க. பொறுப்பேற்றதிலிருந்து

முல்லைப் பெரியாறு பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதியை செய்தது, ரத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாதது, பேபி அணை கட்டப்படும் என்று அறிவித்தது என பலவிதமான இன்னல்களைக் -கொடுத்துக் கொண்டு வருகிறது**.**

இந்த நிலையில், கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி தனது பங்கிற்கு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறி வருகிறது. இதுகுறித்து . அண்மையில் புதுடெல்லியில் பேட்டி அளித்துள்ள கர்நாடக மாநில துணை முதல்அமைச்சர், மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்றும், இதை வைக்க முயற்சிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகம்

மேகதாது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டிற்கு எதிராக தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி அளிப்பது கடும் கண்டனத்திற்கு ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாது குறித்து கடுமையாக முதலமைச்சர் அம்மாநில துணை பேசியபோது, மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள்" என்று நகைச்சுவையாக தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் பதில் அளித்தார். இந்தமுறை அளித்துள்ள பேட்டியும்

நிலையில் இந்த

எதிராக போராட முடிவு அரசுக்கு செய்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கூறியிருக்கிறார். தலைவர் தமிழ்நாட்டின<u>்</u> உயிர்நாடிப் பிரச்சனையில். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தண்ணீ*ர்* தமிழ்நாட்ட<u>ி</u>ற்கு பெற்றுத்தரவும், மேகதாது அணை கட்டப்படாது" என்று கர்நாடக அரசை அறிவிக்கச் சொல்லவும் தமிழ்நாடு நடவடி**க்**கை காங்கிரஸ் எடுக்காமல், போராடப் போவதாக கூறுவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்.

தற்போது கர்நாடக அணைகளின் கொள்ளளவில் மொத்த இருக்கின்ற விழுக்காடு போதே, தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் தர வேண்டிய உரிய நீரை தர கர்நாடகம் மறுக்கின்றது. அணைகள் நிரம்பி வழிந்தால் தான் உபரி நீர் திறந்துவிடப்படும் முடிவில் என்ற கர்நாடக அரசு இருக்கின்றது. இந்த நிலையில், 67 டி.எம்.சி. கொள்ளவவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

நிலையை முதலமைச்சர் ஸ்டாலின். கர்நாடக மாநில (முதலமைச்சருக்கு புரிய வെத்து, திட்டத்தினை மேகதாது கைவிட வேண்டுமென்று வலியுறுத்த வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியுள்ளார்.

தௌால் அளைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை-21, பழைய வண்ணாரப்பேட்டை, எண்.341,711 நோட்டில் ஆவண எண் 240/1983பற்றும் 831/1984 ஆக பதிவு செய்யப்பட்டு குக்கும் நிகழும். கட்டிடமும் திகு.அடகணேசன் ஆகிய மூன்று பேரும் அகுணாக்கோ கம்பெனி நடத்தி அதை வருவாப் மூல் வாங்கப்பட்டது. எனவும் இந்த 3மேனத்தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் திருவாளர்கள் V. சூவானந்தம், திர்கம் அடினாக்கர் V. சூவானந்தம், கர்களும் வருங்கை 3மேனத்தவிர வேறு யாருக்கும் வருங்காலத்தில் அடமானத்திறிகோ, வடுக்கின்றனர். இவர்கள் 3மேனத்தவிறிக்கப் உபயோகத்திற்கோ தேவைப்பட்டால் மேற் உபயோகத்திற்கோ தேவைப்பட்டால் மேற உபயோகத்திற்கோ தேவைப்பட்டால் மேற உயியாகக்கோ அல்லது வீஸ் போன்ற எவ்வித உபயோகத்திற்கோ தேவைப்பட்டால் மேற உறிய 3 உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்றால்தான் செல்லும் எனவும் உரிமை படாளர்கள் யாராவது ஒருவரின் ஒப்புதல் மட்டும் பெற்று எவ்வித ஒப்பத்தம் செய்தாலும் செல்லாது எவ்வித ஒப்புதல் தெரிவிக்கப்படுகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிறந்த மருத்துவர்களுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விருதுகள் வழங்கி பாராட்டு

திருவள்ளூர் கல்லூரியில் மருத்துவக் சிறந்த மருத்துவர்களுக்கு ஆல்பி ஜான் வர்கீஸ் விருதுகள் பாராட்டினார்.

உலக மருத்துவர்கள் தினவிழாவை கல்லூரி மருத்துவக் மற்றும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டு சிறந்த வழங்கும் விருது மற்றும் நடைபெற்றது. விழா விழாவிற்கு திருவள்ளூர் தீபம் *ரோட்ட*ரி சங்க சக்சஸ் கார்த்திகேயன் தாங்கினார் செயலாளர்



வி.டி.வி.கோபி அனைவரையும் பொருளாளர் சி.பி. வரவேற்றார். சதீஷ்குமார், சேவகர் ஜெ.முகிலன், மருத்துவ இயக்குனர் டி.ஆர்.திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட் ட இந்த வர்கீஸ் ஆல்பி ஜான் கலெக்டர் அழைப்பாளராக சிறப்பு கல**ந்**து சிறந்த கொண்டு மரு**த்துவர்களை** விருதுகளை

பேசினார். வாழ்த்தி மருத்துவக் கல்லூரி டீன் திலகவதி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காமகோடி குழந்தைகள் மரு**த்துவமனை** மருத்துவர் என்.ஆர்.தியாகராஜன், නු. චි.නූ. චි.නූ. வங்கியின் மண்டல தலைவர் டி.எஸ்.வாசன் வாழ்த்தி பேசினார்.

இதில் வானரசன், ஸ்ரீராஜ், சரவணன், பெருமாள், ஞானசுந்தரம், மெய் பார்த்திபன், சிவசுப்பிரமணியம், கலைச்செல்வன், ஆஷிகா, சசிகுமார், நெல்சன், ஆனந்தராஜ், அன்பழகன், பழனி, ஈவ்லின் பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு உதயமி பாரத் எம்எஸ்எம்ஈ தினத்தை கொண்டாடியது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பி.என்.சுரேஷ் (மாநில இயக்குனர், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்) மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார். பாஸ்கரன், நோடல் அதிகாரி (காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்) இந்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை, அதன் பலன்களைப் பற்றி விளக்கினார். செயலர் தே.தேவ்ஆனந்த், முதல்வர் த.விமலா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

SMFG INDIA CREDIT COMPANY LIMITED SMFG (formerly Fullerton India Credit Company Limited)

கோரிக்கை அறிவிப்பு

ட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002 (" சட்டம்") மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) சட்டம் 2002 ("விதிகள்") கீழ்

. கீழ்க்கையொப்பமிட்ட **எஸ்எம்எப்ஜி இந்தியா கிரிடிட் கம்பெனி லிமிடெட்டின்** (முன்னர் புல்லர்ட கீழ்க்கையொப்பமிட்ட எ**ஸ்எம்காப்தி இந்தியா விரிடிட் கம்பெளி விமிடெட்டின்** (முன்னர் புல்லர்டன் இந்தியா கிரிடிட் கம்பெனி லிமிடெட்) (SMFG இந்**தியா கிரிடி**ட்) அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள் சட்டத்தின் கீழும், மேற்சொன்ன சட்டத்தின் 13(12)வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படியும் மற்றும் விதி 3—ன் கீழும், சட்டப்பிரிவு 13(2)ன் கீழும் கீழ்க்காணும் கடன்தார்களுக்கு கோரிக்கை அறிவிப்பை அனுப்பி அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை அறிவிப்பு கிடைத்த 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கடன்தாரர்கள் கோரிக்கை அறிவிப்புகளின் சேவையைத் தவிர்க்கிறார்கள் என்று கீழ்க்கையொப்பமிடப்பட்டவர் நம்புகிறார். எனவே, விதிகளின்படி அறிவிப்பின் சேவை ஒட்டுதல் மற்றும் வெளியீடு மூலம் செயல்படுத்தப்படுகிறது. கோரிக்கை அறிவிப்பின் உள்ளடக்கங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

கடன்தாரர்(கள்) பெயர்	கோரிக்கை அறிவிப்பு தேதி தொகை	
1. ஷ்யாம் குமார் 2. கலைவாணன் வி கணக்கு எண்: 21 4121311171383	23.06.2023 13.06.2023 அன்று	
	ரு. 41,59,703/–	

அசையா சொத்து/அடமான சொத்து குறித்த விவரம்

குடியிருப்பு பிளாட் எண். எஸ்1, 2வது தளம், 872 சதுர அடி சூப்பர் பில்டப் ஏரியா உடன் 2624 சதுர அடி நிலத்தில் பிரிவுபடாத பங்கு நிலம் 292 சதுர அடி. சர்வே எண்.1259, ஆர். எஸ். எண்.1370, சதவு எண்.72/7, முருகப்பா தெகு, புரசவாக்கம், சென்னை 600007 மற்றும் இந்த சொத்தானது மத்திய பதிவு மாவட்டம் மற்றும் புரசைவாக்கம் சார் பதிவு மாவட்ட எல்லைக்கு உட்பட்டு உள்ளது. எல்லைகள்: வடக்கில் : ததவு எண்.73, தெற்கில் : கதவு எண்.71 கிழக்கில் : முருகப்பமுதல் தெகு மற்றும் மேற்கில் : வீடு மற்றும் சேல்ட்சி, இந்த சொத்தானது மத்திய சென்னை பதிவு மாவட்ட டல். நம் மேற்கை : கூடு – நந்த சுவாக்கம் சார் பதிவு மாவட்டத்தில் உள்ளது

புரணை வர்கள் சளர் பதுவு மாவட்டத்தில் உள்ளது. உள்தாரர்கள் கேளிக்கை அறிவிப்புகளுக்கு இணங்கவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைத் தொகையை இந்த வெளியீட்டின் தேதியிலிருந்து ் நாட்களுக்குள், திரும்ப செலுத்தும் காலம் வரை பொருந்தக்கூடிய வட்டி, கூடுதல் வட்டி, பவுன்ஸ் கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றுடன் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். SMFG இத்தியா கீரிடிட் குர ஈடுபெற்ற எடன் அளித்தவர் என்பதையும், கடன்தாரர்கள் பெறும் கடன் வசதி என்பது கடன்தாரர்கள் அடானம் வைத்திருக்கும் அசையாச் செத்து (செந்துக்களுக்கு எதிரான ஈடுபெற்ற கடனாகும் என்பதை கடன்தார்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசையாச் சொத்து சொத்துக்களுக்கு எதிரான ஈடுபெற்ற கடனாகும் என்பதை கடன்தாரா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன்தாரா்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் கடன்களை முழுமையாக கட்டத் தவறினால், கிறிப்பணையின் மூலமாக மாற்றல் அல்லது சட்டம் மற்றும் அதற்கான விதிகளின் கீழ் கினகைக்கக்கூடிய வேறு எதேதும் ஒரு தீர்ணைப் பயன்யடுத்துவதன் மூலமாகவும் பாக்கித் தொகைகைய பொருடிய நடிய மற்ற சோத்துக்களை கையகப்படுத்த சட்டப்பிரிவு 13(4)ன் கீழ் அனைத்து உரிமைகளையும் பயன்படுத்து வதர்கள் விறிப்பனை அல்லது பரிமாற்ற உரிமைகளையும் பயன்படுத்து வதற்கள் இதற்கான விறிப்பக்கு கடியைகளையும் பயன்படுத்து கிறிப்புக்க களைக்கு விறப்பனை அல்லது பரிமாற்ற சிரிமையை அமல்படுத்து வநிரும் ஆற்களுர் உள்ளது. ஈடு பெற்ற சொத்துக்கள் விறப்பனைக்குப் பிறகு. SMFG இந்தியா கிரிடிட்க்கு அதிகாரம் உள்ளது. ஈடு பெற்ற சொத்துக்கள் விறப்பனைக்குப் பிறகு. SMFG இந்தியா கிரிடிட்க்கு அதிகாரம் உள்ளது. ஈடு பெற்ற சொத்துக்கள் விறப்பனைக்குப் பிறகு. SMFG இந்தியா கிரிடிட்க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஈடு செய்ய அடமானம் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு போதுமானதாக இல்லாகிட்டால், மீதமுள்ள நிலுவைத் தொகைகைய மீட்டி உள்ளு கண்டு கிரிடியின் மதிப்பு போதுமானதாக இல்லாகிட்டால், மீதமுள்ள நிலுவைத் தெர்வகைய மீட்டுக் தண்டிய நிறுவைத் தெர்வகைய மீட்டுக் தடைக்குக்கு கடிய மற்ற அனைத்து தீர்வுகளிலிருந்தும் கூடுதலாகவும் சுயாதீனமாகவும் இந்த தீர்வு உள்ளது. ஈட்டப் பிரிவு 13(3) வீர்வு கடிய கிறகம் உடுதற்காக அல்லது கையாள்வதற்கோக்கு கடைக்கிறது. மேனும் சட்டத்தின் பிரிவு 13(13) ன்கிற், உன்தாரர்கள் ஈடுபெற்ற சொத்துக்களை அப்படுக்குக்கு தவிற் கொத்துக்களை அப்படுக்கிறது. மேறும் சட்டத்தின் பிரிவு 12(3) ன்கிற், உன்தாரர்கள் கடியது மற்றம் கடக்குரையிய மற்றமாகம் கிரிடிய் கடியத்தும் கடிக்குறும் படிய தறும் மற்றமாக இரும்பின்ற மேற்கோள் கடியது. மேற்றம் கடக்குறும் மறைக்குரிய குற்றமாக மெறிம்படுகள் மற்றம்படுக்க கடியத்து மற்றம் கடக்குறையில் மற்றமாக கிரிம்பட்டிய கடிக்கு மற்றம் கடக்குறையில் மற்றமாக கிரிவு மடிக்கு கடிக்கும் கடித்து மேறும் கடக்குரம் கிறிம்பின்ற கடிக்கு கடிக்கும் கடியில் கிறக்கையே கிறிம்பின்ற கடிக்களை கிறிம்பியிட்டிய கடியின் கிறிம்பின்றதும் கடைக்குரிய குற்றமாகள் கடியைக்கிற்கள் கிறிம்பின்றது கடியத்தின்றதும் கடியாகள் கிறக்கின் கிறிம்பார்கள

விரும்பினால், எந்த வேலை நாளிலும் சாதாரண அலுவலக நேரங்களில் கீழ்க்கையொப்பமிடப்பட் வரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தேதி : 03.07.2023

ஒப்பம்/– அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எஸ்எம்எப்ஜி இந்தியா கிரிடிட் கம்பெனி லிமிடெட்டிற்கு (முன்னர் புல்லர்டன் இந்தியா கிரிடிட் கம்பெனி லிமிடெட்)

KVB Karur Vysya Bank

மேற்கு மாம்பலம் கிளை: பேரின்பவிலாஸ் டவர்

156/88, ஏரிக்கரை ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-600 033. Ph: 044-24740347 & Mob: 89396 01858

தங்க நகை ஏல அறிவிப்பு

தாப்ச நூல்சு இல் பெறுவ்படி
னங்கள் வங்கியில் கடன் பெற்றுள்ள கிழ்க்கண்ட நபர், தவணை கடந்து நெடு நாட்கள் ஆகியும்
கடன் தொகையை செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. நோட்டீஸ் பநிவு
அஞ்சல் முலம் அனுப்பியும் நகைகளை நிடம்பப் பெற்றுக் கொள்ளவில்லை. நோட்டீஸ் பநிவு
அசல் வட்டியுடன் இதர செலவுகளையும் சேர்த்து வருகிற 15.07.2023 அன்று மதியம் 02.00
மணிக்குள் வங்கியில் செலுத்தி நகைகளை நிரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினைல்
டனுக்கு சடாக வைக்கப்பட்டுள்ள நகைகளை கடன் பெற்றவர்களின் செலவிலேயே
15.07.2023 அன்று மாலை 03.00 மணியளவில் எங்கள் வங்கி அலுவலகத்தில் வைத்து
களை மேலாளர் அவர்களால் போதுமக்கள் முன்னிலையில் பரோக்க ஏலம் விடப்படும்
அல்லது நிர்வாகத்தின் சௌகரியம் போல் மறு ஏல அறிவிப்பு ஏதுகின்றி வேறு தேதியில்
ஏலம் விடப்படும் என்று இதன் வாயினாக அறிவிக்கப்படுகிறது. இதிதாரம் உண்டு என்பதை
தனிவித்துக்கொள்கிறோம். ஏலநிபந்தனைகளை வங்கியின் அறிவிப்பு பலகையில் காணவ்கள்

நகைக்கடன் கணக்கு எண்	கடன் பெற்றவர் பெயர்	நகை எடை கிராமில்		
1858802000015752	A வினோத்	40.97		
தேதி : 03.07.2023 இடம் : சென்னை		கிளை மேலாளர் கரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட்		

BEFORE THE HON'BLE DEBTS RECOVERY TRIBUNAL-III AT CHENNAL 6th Floor, Additional Office Building, Shastri Bhavan Chennai-600 006

O.A.No. 26 OF 2023 Bank of Baroda, Kodambakkam branch. 1st Main Road. United India Colony, Kodambakkam, Chennai-600 024

Rep. by its Senior Manager

 M/s SK Enterprises Old no.6, New No.11, Flat no.4,

Abhiramee Apartment, Thirumoorthy Street, T.Nagar, Chennai- 600 017 Rep.by its Proprietor Mr.Vijayaraj Abhiramee Apartment, Thirumoorthy Street, T.Nagar,

Chennai- 600 017 Defendants SUMMONS TO D1 AND D2 THROUGH SUBSTITUTED SERVICE Whereas the above named Applicant has filed this Application in this Tribunal for recovery of a sum of Rs.38,63,354.27 from the

Whereas the service of summons could not be effected in the ordinary manner and whereas substituted service has been ordered

by this Tribunal, and hence this notice through paper publication. You are therefore directed to appear before this Tribunal in persor or through a duly instructed Advocate and file written statement on e 25/07/2023 and show cause as to why the reliefs prayed for should not be granted.

Take notice that in case of default, the application/appeal shall be neard and decided in your absence in accordance with law. Given under my hand and seal of the Tribunal this 3rd day of

Signature of Registra

... Applican

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது: ரு.1.61 லட்சம் பறிமுதல்

கோபி, ஜூலை 3– அருகே கோபிசெட்டிப்பாளையம் சட்டவிரோதமாக பணம் சூதாட்டத்தில் ஈடுபட்ட பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ பணம், 22 இருசக்கர வாகனங்கள், சேவல்கள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோபி செட்டி பாளையம் அடுத்துள்ள திங்களூர் நல்லாம்பட்டி மாணவுக்காட்டு புதூரை சேர்ந்த காரத்திகேயன் என்பவரது விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

24 பேர் கைது

அதை தொடர்ந்து கவுந்தப்பாடி ஆய்வாளர் சுபாஸ் தலைமையில் மாணுவக்காட்டு புதூரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து மெகா சேவல் சூதாட்டம் நடைபெறுவது தெரிய வந்தது.

இடத்திற்கு விரைந்த சம்பவ சேவல் சூதாட்டத்தில்

ENROLMENT NOTICE

After ten days of the publication of this notice and within THREE

months thereafter L PSWETHA

D/O. N.PARTHIBAN, aged 22 years

permanently Residing at D.No.218

Ambethkar suect,
Thirukazukundram District-603109.

Intend having my enrolment as an advocate moved before the Bar

Council of Tamil Nadu, Bar Counci

Buildings, High Court Campus

Chennai-104. Those who have

any valid objections may Notify the

me to the Bar Council within 10

பொது அறிவிப்பு

அ. அருணாசல நாடா 21/25, அவதானராமசாமிதெரு, சென்னை-60002

JUDGE I ADDL FAMILY

COURT AT CHENNAL MP.No.771 of 2023

MC.No.226 of 2017 K. MURUGUSELVAM

OldNo.11. New No.31, Sundara Vinayagar koil 2nd Street,

Perambur, Chennai – 600 011.

KARTHIKA Door No.14, Flat No 1/2, II floor,

Kindly, take Notice that you are

before the above said Court on 07.07.2023 at 10.00 A.M., failing

which, the above Petition would

be taken up and decided in your

JUDGE I ADDL FAMILY COURT AT CHENNAI IA.NO.6 of 2023

op.No.3704 of 2017

K. MURUGUSELVAM OldNo.11. New No.31, Sundara

Vinayagar koil 2nd Street, Perambur, Chennai – 600 011.

DoorNo.14,Flat No 1/2, II floor,

Kindly, take Notice that you are

directed to appear in person before the above said Court on

07.07.2023 at 10.00 A.M., failing

which the above Petition would

be taken up and decided in your

NOTICE

Vadapalani, Chennai - 600026.

No: 3/2, Thamba Street, Saligramam, Chennai - 600 093.

M. Shyamalatha, D/o.Munusamy No: 11224, Abhinandhan Nagar

Also at: Image Tailors Shop and Real Estate, Kovilambakkam, Nanmagalam, Chennai-600 117.

The Petitioner/Plaintiff above named had filed a Petition of O.P No: 1193 of 2022 before

F AMIL y JUDGE AT CHENNAI at chennai has ordered notice to you returnable by 15-06-2023.

You are hereby warned to appear in the Court in person or by a Pleader duly instructed on the 25th day of July 2023 at PRINCIPAL I ADDITIONAL FAMILY JUDGE AT CHENNAI at Chennai 10.00 Clock in the

at Chennai 10.00 Clock in the forenoon of show cause against

the application failing where in the said application will be heard

and determined exparty Please

take notice and appear the above

court either person or pleader otherwise mater will be decided

J Rajesh Petitioner /Husband

in vour absence.

2nd Street, Nanmangalam, Chennai- 600 129

the PRINCIPAL I ADDI

J Raiesh, S/o Javaraman,

No:2/ A, Kumaran Colony

3rd Street, Nyana Maliga

And Also at:

K.MURUGUSELVAM

Arayind flats First Avenue

SasthriNagar, Adyar, Chennai – 600020

M.KARTHIKA

KARTHIKA

K.MURUGUSELVAM

...Petitioner/ Petitione

.Respondent/ Respondent

M.KARTHIKA

absence.

Sasthri Nagar, Advar.

..Petitioner/ Respondent

.Respondent/ Petitioner

P.SWETHA

ஈடுபட்ட தோட்ட கார்த்திகேயன் உட்பட 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்

உரிமையாளர் பணம், 24 ஜோடி சண்டை சேவல்கள், 22 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.



தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு சிட்லபாக்கம் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தென் சென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளருமான சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்து, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சி. பழனிவேல், மாவட்ட அரிமா சங்க முதன்மை துணைத் தலைவர் எ.டி. இரவிச்சந்திரன், சிட்லபாக்கம் – செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் சிட்லபாக்கம் இரா. மோகன், சிட்லபாக்கம் அரிமா சங்க முன்னாள் தலைவர் எஸ். சிவகுமார், தலைவர் ஆர். சுதாகர்,செயலாளர் ஜெ. தீபன், பொருளாளர் எம். ரவிச்சந்திரன், எம். மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

| तिर्रापेंदिका व्याह्मंसी 🐧

எண்.261/126, பிரகதி டவர்ஸ், லிங்கி செட்டி தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை - 600 001, போன் : 25233895

தங்க நகை ஏல அறிவிப்பு

கீழ்க்கண்ட நகை கடன்களுக்கு தவணை கடந்தது குறித்து சாதாரண மற்றும் பதிவு அஞ்சல் அனுப்பப்பட்டும் நகையை மீட்காமல் உள்ளனர். எனவே இவ்விளம்பரம் கண்டவுடன் அசல் + வட்டி + அபராத வட்டி + இதர செலவுகளையும் சேர்த்து 21.07.2023, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்குள் வங்கியில் பணத்தை செலுத்தி நகையை மீட்டுக் கொள்ள வேண்டும். தவறினால் இந்த விளம்பரத்தில் கண்டுள்ள நகை கடன் எண்ணிற்கு ஈடாக பெறப்பட்ட நகைகளை 21.07.2023, வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணி அளவில் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த ஏல அறிவிப்பு கடன் பெற்றவர்கள் இறந்து விட்டால் அவர்கள் வாரிசுதாரர்களுக்கும் பொருந்தும், மேலும் பதிவு அஞ்சல் பெற்றுக் கொள்ள மறுத்தும், திருப்பி அனுப்பிய நகை கடன்தாரர்களுக்கும் இது பொருந்தும். மேற்படி ஏலத்தின் மூலம் பெறப்படும் ஏலத்தொகையை தங்கள் கடன்களுக்கு வரவு வைத்துக் கொள்வதுடன் அவ்வாறு வரவு வைத்தும் கடன் நிலுவை இருந்தால் அதனை வசூலிக்க தங்கள் மீது ஸ்தர் தாவா மேற்கொள்ளப்படும் என்பதை இதன்மூலம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது. மறு தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைக்கவோ, நிறுத்தி வைக்கவோ வங்கி நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

ஏல தேதி : 21.07.2023 ஏல நேரம் : மாலை 4.30 மணி, ஏலம் நடைபெறும் இடம்: ரெப்கோ வங்கி, 261/126, பிரகதி டவர்ஸ், லிங்கி செட்டி தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை - 600 001

வ. எண்.	பெயர் மற்றும் முகவரி	நகை கடன் எண்	நகை கடன் தொகை ரூ.	தவணை முடிந்த தேதி
1	A. நாகூர் கனி (பழைய முகவரி) எண்.11, பேரர் தெரு, மண்ணடி, சென்னை–600 0001. (புதிய முகவரி) எண்.15, ஆடியபாதம் தெரு, 4வது தெரு, மண்ணடி, சென்னை–600 001.	JL - 30160	3,95,000/-	14.03.2023

குறிப்பு: ஏலத்தில் பங்கு பெறுபவர்கள் தங்கள் பான் கார்டு மற்றும் முகவரி சான்றிதழ் அசல் மற்றும் நகல் கொண்டு

துணை பொது மேலாளர், ஜார்ஜ் டவுன் கிளை

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் பதிவு அலுவலகம்: 4வது மாடி, ஸ்பென்ஸர் ப்ளாசா, ஃபேஸ் 2, 769, மவுண்ட் ரோடு அண்ணாசாலை, சென்னை-2. CIN: L65191TN1993PLC025280 அண்ணாசாலை, சென்னை-2. CIN: L65191TN1993PLC025280 Ph: 044 4299 5000 | Email: cs@equitasbank.com | www.equitasbank.com

வங்கியின் பங்குதாரர்கள் கவனத்திற்கு

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்-ன் ஏழாவது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் அறிவிப்பு / வருடாந்திர அறிக்கை பெறுதல் குறித்த தகவல்கள்

நிறுவனங்கள் சட்டம் 2013ன் அனைத்து பொருந்தத்தக்க கூறுகளுக்கு இணங்கவும் அதில் உள்ள விதிகளுக்கு உட்பட்டும் காணொளி காட்சி /பிற ஒலி ஒளி சாதனங்கள் வாயிலாக ஏழாவது `வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள செயல்களை நிறைவேற்ற, வருடாந்திர பொதுக் கூட்டம் மேற்கொள்வதற்காக, கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் 5 மே 2020, 14 டிசம்பர் 2021, 5 மே 2022 மற்றும் 28 டிசம்பர் 2022 தேதிகளிட்ட சுற்றறிக்கைகள் எண்கள்.20/2020, 20/2021, 02/2022, 10/2022 (கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சக சுற்றறிக்கைகள்) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் செபி ஜனவரி 05, 2023 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/ HO/CFD/PoD-2/P/CIR/2023/4 வங்கியின் ஏழாவது வருடாந்திர பொதுக் கூட்டம், காணொளி காட்சி /பிற ஒலி ஒளி சாதனங்கள் வாயிலாக, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி, 2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு

. வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பின் மின்னணு வடிவ நகல்கள், 2022-23 ஆண்டின் வருடாந்திர அறிக்கையுடன் வங்கியிடம் / டெபாசிட்டரி பங்கேற்பாளர்(கள்) வசம் உள்ள பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படும். மேற்சொன்ன ஆவணங்கள், வங்கியின் https://ir.equitasbank.com/ இணையதளத்திலும பங்குச்சந்தையின் அதாவது பிஸ்இ லிமிடெட்ட-ன் www.bseindia.com இணையதளத்திலும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா லிமிடெட்-ன் www.nseindia.com இணையதளத்திலும் கிடைக்கும். மேற்கூறிய செபி மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்து கொள்ளாத, காகித வடிவ பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களுக்கு 2022-23 நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை இணைக்கப்பட்ட வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பின் காகித வடிவ நகல்களை அனுப்பும் பணி கைவிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான / மின்னஞ்சல் முகவரிகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்: 1. இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மூலம் தங்கள் தொடர்புடைய டெபாசிட்டரிகளுடன் டிமெட்டீரியலைஸ் முறையில்

வைத்திருக்கும் பங்குகளைப் பற்றி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2. செயி சுற்றறிக்கை எண்: SEBI/HO/MIRSD/MIRSDPoD-1/P/CIR/2023/37, மார்ச் 16, 2023 தேதியின் அடிப்படையில்,

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் உள்ள அனைத்து காகித வடிவிலான பத்திரங்களை வைத்திருப்பவர்களும் அஞ்சல் முகவரி மற்றும் அவற்றின் தொடர்புடைய ஃபோலியோ எண்களுக்கான பின் ஆகியவற்றை பதிவு செய்யுமாறு இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரங்களை வைத்திருப்பவர்கள் மொபைல் எண்ணை வழங்குவது கட்டாயமாகும் மேலும், ஆன்லைன் சேவைகளைப் பெற, பத்திரதாரர்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யலாம். ஆதார் ஆவணங்களுடன் தேவையான ஐஎஸ்ஆர் 1 படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தொடர்பு விவரங்களை பத்திரதாரர்கள் பதிவு

பின்வரும் லிங்க் https://ris.kfintech.com/clientservices/isc/default.aspx என்ற இணையதளத்தை பார்வையிட்டு மற்றும் அதன் மூலம் ஐஎஸ்ஆர் 1 படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

ஐஎஸ்ஆர் படிவம்(கள்) மற்றும் துணை ஆவணங்கள் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வழங்கப்படலாம். அ) 'நபர் சரிபார்ப்பு' (IPV) மூலம்: RTAஇன் அங்கீகரிக்கப்பட்ட நபர் முதலீட்டாளரால் வழங்கப்பட்ட அசல் ஆவணங்க சரிபார்த்து, தேதி மற்றும் முதலெழுத்துக்களுடன் IPV முத்திரையுடன் நகலை (களை) பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது

ஆ) சுய சான்றொப்பமிடப்பட்ட காகித பிரதிகள் மூலம், கீழே உள்ள முகவரியில் பகிரலாம்; கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் செலினியம் பில்முக், டவர்—பி. மனை எண் 31 & 32, பினான்வெயல் முஸ்ட்ரிக்ட்.

நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி, ஹைதராபாத், ரங்காரெட்டி, தெலுங்கானா இந்தியா 500 032,

இ) மின்னணு கையொப்பத்துடன் மின்னணு முறையில் https://ris.kfintech.com/clientservices/isc/default.aspx# லிங்க்கை பின்தொடர்வதன் மூலம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை இணைப்பில் காணலாம். fhttps://ris.kfintech.com/faq.html

முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு 7வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2022–23ஆம் ஆண்டு அறிக்கை ஆகியவற்றுடன் உள்நுழைவுச் சான்றுகளை வங்கி அனுப்பும்.

4. ஏழாவது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு வாக்களிக்க வங்கி அதன் அனைத்து உறுப்பினா்களுக்கும் தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்கும். மேலும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, மின்னணு வாக்கு பதிவு முறை மூலம் பதிவு செய்யும் வசதியை வங்கி வழங்கும். காகித வடிவில் பங்கு வைத்திருப்பவர்களும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்து கொள்ளாதவர்களும் வாக்களிக்க ஏதுவாக வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும் தருணத்தில் தொலைதூர மின்னணு வாக்களித்தல் அல்லது மின்னணு வாக்கு பதிவில் பங்கேற்றல் பற்றிய தகவல்கள் ஏழாவது வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பில் வழங்கப்படும்.

மே 05, 2023 அன்று நடைபெற்ற இயக்குநாகள் குழு கூட்டத்தில் ஒரு பங்கிற்கு ரூ.1/– ஈவுத்தொகை பரிந்துரைக்கப்ப ட்டுள்ளது என்பதை பங்குதாராகள் கவனத்தில் கொள்ளவும், மார்ச் 31, 2023இல் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஈவுத்தொகைக்கான பதிவு தேதி ஜூலை 28, 2023 ஆகும். பங்குதாரர்களால் வரவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதும், ஈவுத்தொகை, தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்த பங்குதாரர்களுக்கு பல்வேறு ஆன்லைன் பரிமாற்ற முறைகள் மூலம் சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் மின்னணு முறையில் செலுத்தப்படும். தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்யாத பங்குதாராகளுக்கு, ஈவுத்தொகை வாரண்டுகள்/ டிமாண்ட் டிராப்ட்கள்/ காசோலைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். ஈவுத்தொகையைப் பெறுவதில் தாமதத்தைத் தவிர்க்க, பங்குதாரர்கள் தங்கள் டெபாசிட்டரிகளுடன் (பங்குகள் டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்ட பயன்முறையில் வைத்திருக்கும் இடத்தில்) மற்றும் நிறுவனத்தின் RTA (பங்குகள் காகித பயன்முறையில் இருக்கும்) மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் ஈவுத்தொகையைப் பெற தங்கள் KYC ஐ புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டிமெட்டீரியலைஸ்டு முறையில் பங்கு வைத்திருப்பவர்கள், முகவரி அல்லது வங்கிக் கணக்கு விவரங்களில் எதேனும் மாற்றம் ஏற்பட்டால், அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் முறையில் பங்கு வைத்திருப்பவர்கள் சரியான நேரத்தில் ஈவுத்தொகையைப் பெறுவதற்கு எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) பயன்முறையைத் தேர்வு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். கேள்விகள்/குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை நிவாத்தி செய்வதற்கு உறுப்பினாகள் பின்வரும் தொடாபு விவரங்களைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

நிறுவன செயலாளர், எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் 4வது தளம், பேஸ் II, ஸ்பென்சர் பிளாசா, 769, மவுண்ட் ரோடு, அண்ணா சாலை, சென்னை Ph: +91 44 42995000; Fax +9144 42995050 மின்னஞ்சல் : cs@equitasbank.com

கேஃபின் டெக்னாலஜிஸ் லிட் செலினியம் டவர் B

மனை எண். 31-32, கச்சிபோலி பினான்ஷியல் டிஸ்ட்ரிக்ட், நானக்ரம்குடா, ஹைதராபாத் 500 032 டோல் ஃப்ரீ எண். : 18003094001, மின்னஞ்சல் : einward.ris@kfintech.com

இடம் : சென்னை தேதி : ஜுலை 1, 2023